

APRIL 2021

60521/BYA1C/CYA1A

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

1. Write a short note on Trading Account.
வியாபாரக் கணக்கு குறிப்பு வரைக.
2. What is prepaid expenses?
முன்கூட்டிச் செலுத்திய செலவு என்றால் என்ன?
3. What is adjusting entry?
சரிக்கட்டுப் பதிவு என்றால் என்ன?
4. What is an Account current?
நடைமுறை கணக்கு என்றால் என்ன?
5. What is average due date?
சராசரி தவணை நாள் என்றால் என்ன?
6. What is fixed asset?
நிலைச் சொத்து என்றால் என்ன?
7. Define depreciation.
தேயமானத்திற்கு வரைவிலக்கணம் தருக.
8. What is residual value?
எறிமதிப்பு என்றால் என்ன?
9. What is statement of affairs?
நிலை அறிக்கை என்றால் என்ன?
10. Define single entry system.
ஒற்றைப் பதிவு முறைக்கு வரைவிலக்கணம் தருக.
11. Write a note on 'Sale or returns basis'.
விற்பனை அல்லது திருப்புமுறை அடிப்படை குறிப்பு வரைக.
12. What is Indemnity period?
நெருப்பிடர் காப்பீட்டுக் கோரலில் இழப்பீட்டு காலம் என்றால் என்ன?

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer any FIVE questions.

13. From the following balances. Prepare Trading A/c of Ram Ltd for the year ending 31-12-2008.

	Rs.
Opening stock	15,000
Purchases	65,000
Purchase returns	5,000
Sales returns	10,000
Carriage inwards	3,000
Sales	1,25,000
Wages	6,000
Factory rent	4,000
Coal	1,400

The value of stock on 31.12.2008 Rs.14,000.

கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 31.12.2008 ஆண்டு முடிவுறும் ராம் லிமிடெட் வியாபாரக் கணக்கை தயார் செய்க.

	ரூ.
துவக்க சரக்கிருப்பு	15,000
கொள்முதல்	65,000
கொள்முதல் திருப்பம்	5,000
விற்பனை திருப்பம்	10,000
உள்தூக்குக் கூலி	3,000
விற்பனை	1,25,000
கூலி	6,000
தொழிற்சாலை வாடகை	4,000
கரி	1,400

இறுதிச் சரக்கிருப்பு 31.12.2008 ன் ரூ.14,000.

14. Write short notes on :

- (a) Entrance fee
(b) Subscription.

சிறு குறிப்பு தருக :

- (அ) நுழைவு கட்டணம்
(ஆ) சந்தா.

15. From the following particulars , you are required to ascertain the average due date.

Due date	Amount (Rs.)
18-05-2006	1,100
24-06-2006	625
30-07-2006	1,800
18-8-2006	1,750
20-10-2006	1,000
20-11-2006	500

கீழ்க்காணும் விவரங்களிலிருந்து சராசரி தவணை நாள் நிர்ணயிக்கவும்

தவணை நாள்	ரூ.
18-05-2006	1,100
24-06-2006	625
30-07-2006	1,800
18-8-2006	1,750
20-10-2006	1,000
20-11-2006	500

16. Explain the modes of preparation of Account current.

நடைமுறை கணக்கு தயாரிக்கும் வழிகளை விளக்குக.

17. Mr. Rajesh maintains his books on Single entry system. He gives you the following information

	Rs.
Capital as on 1-4-2003	4,80,000
Capital as on 31-3-2004	5,40,000
Drawings during the financial year	1,50,000
Capital introduced during the financial year	90,000

You are required to calculate profit or loss made by Mr. Rajesh during 2003-2004.

திரு ராஜேஷ் ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார் அவர் கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்

	ரூ.
1-4-2003 அன்று முதல்	4,80,000
31-3-2004 அன்று முதல்	5,40,000
நிதியாண்டில் எடுப்பு	1,50,000
நிதியாண்டில் கூடுதல் முதல்	90,000

திரு ராஜேஷ் 2003-2004ம் ஆண்டில் அடைந்த இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுக.

18. Kumaran Brothers purchased a machinery on 1-1-2000 for R. 5,00,000 on 1-1-2002 the machinery was sold by Rs. 4,00,000. The firm charges depreciation at the rate of 15% per annum on straight line method. The books are closed on 31st every year. Prepare machinery account and depreciation account.

குமரன் பிரதர்ஸ் நிறுவனம் 1-1-2000 அன்று ரூ. 5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. 1-1-2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டு தோறும் தேய்மானம் 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டு தோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரக் கணக்கும், தேய்மானம் கணக்கும் தயார் செய்க.

19. Distinguish between Balance sheet and statement of affairs.

இருப்பு நிலை குறிப்பையும் நிலைமை விபரத்தையும் வேறுபடுத்துக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

20. From the following trial balance of a trader make out a trading and P and L A/c and balance sheet as on 31st March 2000.

Particulars	Debit Rs.	Credit Rs.
Sales		4,20,000
Purchases	1,05,000	
Printing charges	2,500	
Wages	77,500	
Salaries	12,500	
Opening stock	2,25,000	
Carriage inwards	8,800	

Particulars	Debit Rs.	Credit Rs.
General expenses	26,250	
Trade marks	5,000	
Rates and Taxes	2,500	
Capital		1,74,800
Discount received		1,250
Loan		1,75,000
Buildings	2,00,000	
Furniture	25,000	
Machinery	50,000	
Cash	1,000	
Bank	30,000	
	<u>7,71,050</u>	<u>7,71,050</u>

Adjustments:

- The closing stock was valued at Rs. 3,20,000
- Outstanding salaries Rs. 10,000
- Prepaid rates and taxes Rs. 500.

கீழே தரப்பட்டுள்ள வியாபாரி ஒருவரின் இருப்பாயிலிருந்து 2000 மார்ச் 31 ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நடடக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலை குறிப்பையும் தயார் செய்க.

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
விற்பனை		4,20,000
கொள்முதல்	1,05,000	
அச்ச செலவு	2,500	
கூலி	77,500	
சம்பளம்	12,500	
தொடக்கச் சரக்கிருப்பு	2,25,000	
உள்தூக்குக் கூலி	8,800	
பொதுச் செலவுகள்	26,250	
வணிகக்குறி	5,000	
வரிகளும் வீதங்களும்	2,500	

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
முதல்		1,74,800
பெற்ற தள்ளுபடி		1,250
கடன்		1,75,000
கட்டடம்	2,00,000	
அறைகலன்	25,000	
இயந்திரம்	50,000	
ரொக்கம்	1,000	
வங்கி	30,000	
	<u>7,71,050</u>	<u>7,71,050</u>

சரிக்கட்டுதல்கள் :

- (அ) இறுதிச் சரக்கிருப்பு மதிப்பு ரூ. 3,20,000 என மதிப்பிடப்பட்டது
(ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ. 10,000
(இ) முன்கூட்டிச் செலுத்தப்பட்ட வரிகளும் வீதங்களும் ரூ. 500.

21. Distinguish between receipts and payments and income and expenditure account.

பெறுதல் செலுத்தல் கணக்கு மற்றும் வருவாய் செலவினங்கள் கணக்கினை வேறுபடுத்துக.

22. Mr. Murali keeps his books under single entry system. Assets and liabilities on 31-3-2002 and 31-3-2003 stood as follows:

	31-3-2002 Rs.	31-3-2003 Rs.
Sundry creditors	15,000	30,000
Furniture	15,000	15,000
Sundry debtors	75,000	1,00,000
Stock	35,000	50,000
Cash balance	5,000	60,000

He introduced an additional capital of Rs.15,000 during the year. He withdrew Rs.35,000 for domestic purpose. Find the Profit or Loss for 2002-03.

திரு. முரளி ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். 31.3.2002 மற்றும் 31.3.2003 ஆகிய நாட்களில் அவரது சொத்துகளும் பொறுப்புகளும் கீழ்க்கண்டவாறு இருந்தன

	31-3-2002	31-3-2003
	ரூ.	ரூ.
பற்பல கடனீந்தோர்	15,000	30,000
அறைகலன்	15,000	15,000
பற்பல கடனாளிகள்	75,000	1,00,000
சரக்கிருப்பு	35,000	50,000
ரொக்க இருப்பு	5,000	60,000

அவர் அவ்வாண்டில் ரூ.15,000 கூடுதல் முதல் இட்டார். அவர் தனது சொந்த செலவுக்காக ரூ.35,000 திரும்ப எடுத்துக் கொண்டார் 2002-03 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.

23. What are the uses of Average Due Date?

சராசரி தவணை நாளின் பயன்களை கூறுக.

24. Machinery account showed a balance of Rs. 80,000 on 1st April 2001. On 1st October 2003. Another machinery was purchased for Rs. 48,000. On 30th Sep. 2003. A machinery which has book value Rs. 80,000 on 1-4-2001 was sold for the Rs. 48,000. Depreciation is to be provided at 10% per annum on written down value method. The accounting year ends on 31st March. Prepare machinery account and depreciation account for 3 years.

1.4.2001 அன்று இயந்திரம் கணக்கு ரூ. 80,000 இருப்பைக் காட்டியது. 1.10.2003 அன்று ரூ.48,000 மதிப்புள்ள மற்றொரு இயந்திரம் வாங்கப்பட்டது. 30.9.2003 அன்று 1.4.2001 அன்று ரூ.80,000 மதிப்புடைய இயந்திரம் ரூ.48,000 க்கு விற்கப்பட்டது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% வீதம் தேய்மானம் நீடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ம் கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன. இயந்திர கணக்கையும், தேய்மானம் கணக்கையும் 3 ஆண்டுகளுக்குத் தயாரிக்கவும்.